

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

இலங்கை ஸ்கொஸ் சம்மேளனத்தின் (“சம்மேளனம்”) 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று, விரிவான வருமானக் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளுக்கான தகவல்களை உள்ளடக்கிய நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புக்கள் உள்ளடங்கிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலைமைப்பின் 154(3) ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் ஏற்பாடுகள் மற்றும் 1993 இன் 47 ஆம் இலக்க விளையாட்டு (திருத்தம்) சட்டத்தின் பிரிவு 9 ஆல் திருத்தப்பட்ட 1973 இன் 25 ஆம் இலக்க விளையாட்டுச் சட்டத்தின் பிரிவு 21(அ) இற்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகள் மற்றும் அவதானிப்புக்கள் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்டுள்ள விடயங்களிலிருந்தான தாக்கங்களைத் தவிர்த்து, சம்மேளனத்தின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் பாய்ச்சலினையும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வியாபாரங்களுக்கான இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க (எஸ்எம்எஸ்எஸ் களுக்கான எஸ்எஸ்எவ்ஆர்எஸ்) உண்மையாகவும் நியாயமாகவும் பிரதிபலிக்கும் வகையில் நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் காட்டப்பட்டுள்ள விடயங்களை அடிப்படையாகக் கொண்டு எனது அபிப்பிராயம் முனைப்பழியாக்கப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன் அவ் நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பகுதியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக் கொண்டுள்ளேன் என நான் நம்புகின்றேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

இந்நிதிக்கூற்றுக்களை சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வியாபாரங்களுக்கான இலங்கை கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க ((எஸ்எம்எஸ்எஸ் களுக்கான எஸ்எஸ்எவ்ஆர்எஸ்) தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது. நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, சங்கத்தின் தொடர்ந்தியங்கும் இயலுமையை தீர்மானித்தல் முகாமைத்துவத்தின் பொறுப்பொன்றாக இருப்பதுடன் முகாமைத்துவமானது சங்கத்தை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு

எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் மற்றும் சங்கம் தொடர்ந்தியங்குவதற்கு உரிய விடயங்களை வெளிப்படுத்துவதும் முகாமைத்துவத்தின் பொறுப்பொன்றாகும்.

சம்மேளனத்தின் நிதி அறிக்கையிடல் செயன்முறை தொடர்பான பொறுப்பு, அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களினால் ஏற்கப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் சம்மேளனத்தின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.3 கணக்காய்வு விடயப்பரப்பு

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடி அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் பொருளதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கருத்தில் கொள்ளப்படல் வேண்டும்.

துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறை பின்னணியுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் என்னால் கணக்காய்வு செய்யப்பட்டன. மேலும்,

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தின் இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துகளை தவிர்த்துக் கொள்வதற்கும் போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கங்களினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக சங்கத்தின் கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி சங்கத்தின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- முகாமைத்துவத்தால் பின்பற்றப்பட்ட கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் பயன்படுத்திய கணக்கீட்டு மதிப்பீடுகள் மற்றும் தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் நியாயமாகவும் மதிப்பீடு செய்தல்.
- நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் காரணமாக சங்கத்தின் தொடர்ந்து இயங்குவது தொடர்பாக போதியளவில் நிச்சயமற்ற நிலையையொன்று இருக்கின்றதா என்பது தொடர்பாக பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கீட்டிற்காக நிறுவகத்தின் தொடர்ந்தியங்குவது தொடர்பாக அடிப்படையின் பயன்பாட்டின் பொருத்தப்பாட்டினை தீர்மானிக்கின்றது. பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், நிதிக்கூற்றுக்களில் அது

தொடர்பாக வெளிப்படுத்துவதற்கு எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டியதுடன் அவ்வெளிப்படுத்தல்கள் பொருண்மையாக இல்லாதிருந்தால் எனது அபிப்பிராயத்தை வெளிப்படுத்த வேண்டும். எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் நிறுவகத்தின் தொடர்ந்தியங்கும் நிலைமையை முடிவுறுத்த நேரலாம்.

- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதனை மதிப்பீடு செய்தல்.

இயலுமான வரையிலும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்காக விடயப்பரப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்கள் சமர்ப்பித்தல் தொடர்பாக பார்க்கும் போது சங்கத்தின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமாக பேணிச் செல்லப்படுகின்றதா எனவும்,
- ஏதேனும் உரிய எழுத்துமூல சட்டத்திற்கோ அல்லது சங்கத்தின் நிர்வாக சபையினால் வழங்கப்பட்ட பொது அல்லது விசேட ஏற்பாடுகளுக்கு இணங்க சம்மேளனம் செயற்படுகின்றதானவும்,
- சம்மேளனத்தின் தனது அதிகாரங்கள், இலக்குகள் மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்,
- சம்மேளனத்தின் வளங்கள் சிக்கனமாக, செயற்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் காலஎல்லைக்குள் மற்றும் உரிய சட்ட விதிகளுக்கு இணங்க பெறுகை செய்யப்பட்டுள்ளதாகவும்,

1.5 நிதிக்கூற்றுக்களின் தாயரிப்பு தொடர்பான கணக்காய்வு அவதானிப்புகள்

1.5.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவக் கருத்துரை	பரிந்துரை
(அ) 2023 ஆம் வருடத்திற்குரிய ரூபா 225,000 ஆன செலவு மீளாய்வாண்டின் செலவுகளாக கணக்கீடு செய்யப்பட்டிருந்தது. மீளாய்வாண்டின் மிகை அந்த அளவினால் குறைவாக காட்டப்பட்டிருந்தது.	2023 வருடத்திற்கு உரிய ரூபா 225,000 ஆன கொடுப்பனவும் 2024 ஆம் வருடத்தில் சம்மேளனத்தினால் செலுத்தப்பட்டிருந்தது.	மீளாய்வாண்டின் செலவுகள் மாத்திரம் நிதிக்கூற்றுக்களின் அடையாளப்பட வேண்டும்.
(ஆ) சம்பிரதாயமாக, சம்மேளனத்தினால் வங்கி கூற்றை பாவித்து அதன் காசு புத்தகத்தை தயாரித்திருந்தது. அதன் விளைவொன்றாக சமர்ப்பிக்கப்படாத மற்றும் மாற்றப்படாத காசோலைகள் அடையாளம் காணப்படாமல் வரவு மற்றும் செலவு மற்றும் வங்கியினால்	சம்மேளனம் தற்போது அவற்றை சீர் செய்யும் ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளது.	காசு புத்தகம் தயாரிப்பதற்காக முறையான நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.

மேற்கொள்ளப்பட்ட ஏனைய தவறுகள் சம்மேலனத்தினால் அடையாளம் கண்டு சீர் செய்யப்பட்டிருக்கவில்லை அதனால் நிதி கூற்றுகளில் காட்டப்பட்டுள்ள ரூபா 4,481,180 ஆன வங்கி மீதியின் உண்மை தன்மை கணக்காய்வின் போது உறுதிப்படுத்திக் கொள்ள முடியாது போனது.

1.6 பெறவேண்டிய மற்றும் செலுத்த வேண்டிய கணக்குகள்
1.6.1 செலுத்த வேண்டிய கணக்குகள்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
ரூபா 200,000 ஆன இந்த கொடுப்பனவு இந்த மீதிகளை தீர்ப்பனவு செலுத்தப்பட வேண்டிய அனுசரணை ஒன்றாக செய்வதற்கு நடவடிக்கை மீதிகள் இரண்டு வருடங்களை கணக்கீடு எடுக்கப்பட வேண்டும். விட அதிக காலம் செய்யப்பட்டுள்ளது. தீர்க்கப்படாமல் காணப்பட்டது.		

1.7 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்கள் போன்றவற்றுடன் இணங்காமை

	சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் போன்றவற்றுடனான தொடர்பு	இணங்காமை	முகாமைத்துவக் கருத்துரை	பரிந்துரை
(அ)	2024 மே 03ஆம் திகதிய 2382/32 இலக்க அதி விசேட வருத்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட 2024 இன் 01 ஆம் இலக்க தேசிய விளையாட்டு சங்கங்கள் பிரமாணங்கள்			
(i)	பிரிவு 3 (1) (i)	பதிவு செய்வதற்காக இந்த பிரமாணங்கள் ஆரம்பிக்கப்பட்ட தினத்திலிருந்து 03 மாதங்கள் சம்மேலனத்தின் உறுப்புரைகள் விளையாட்டு பணிப்பாளர் நாயகத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டிய போதிலும் சம்மேலனம் அதற்கு இணங்கி இருக்கவில்லை.	புதிய வருத்தமான அறிவித்தலின் பிரகாரம் இலங்கை ஸ்கொஸ் இன் உறுப்புரைகள் சமர்ப்பிக்கப்படும்.	விளையாட்டுப் பிரமாணங்கள் பின்பற்றப்பட வேண்டும்.

(ii)	பிரிவு 3 (1) (ii)	விளையாட்டு பணிப்பாளர் நாயகத்தின் அங்கீகாரத்திற்காக ஒன்றிணைந்த திட்டம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை .	இலங்கை ஸ்கொஸ் இன்னும் 5 வருட திட்டமன்றை சமர்ப்பித்து இருக்க வில்லை எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.	விளையாட்டுப் பிரமாணங்கள் பின்பற்றப்பட வேண்டும்.
(iii)	பிரிவு 3 (1) (ii)	இலங்கையின் எல்லா மாகாணங்களிலும் எல்லா மட்டத்திலும் இலங்கை ஸ்கொஸ் விளையாட்டை அபிவிருத்தி செய்து முன்னேற்ற வேண்டிய போதிலும், அதன் பிரகாரம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.	இலங்கை ஸ்கொஸ் இன் நிதியத்தை பயன்படுத்தி இலங்கை முப்படைகளின் உதவியுடன் காலி, குருநாகல் மற்றும் திருகோணமலை ஆகிய பிரதேசங்களில் வலய அபிவிருத்தியை நாங்கள் அடைந்திருக்கின்றோம்.	விளையாட்டுப் பிரமாணங்கள் பின்பற்றப்பட வேண்டும்.
(ஆ)	1958 இன் 15 ஆம் இலக்க ஊழியர் சேமலாப நிதிய சட்டம்	சம்மேளனத்தினால் 5 வருடங்களை விட அதிக காலமொன்று சேவையில் உள்ள ஒரு ஊழியர்களுக்கான ஊழியர் சேமலாப நிதியினை செலுத்தப்பட்டிருக்கவில்லை.	தற்போதைய ஊழியர் 6 மாதங்களுக்கான ஒப்பந்த அடிப்படையில் (அமைய) கீழ் ஆட்சேர்க்கப்பட்டுள்ளார். ஊழியர் 5 வருடங்களை விட அதிக காலம் ஒன்று இலங்கை ஸ்கொஸ் சேவையில் ஈடுபட்டு இருக்க வில்லை.	அனைத்து ஊழியர்களுக்காகவும் ஊழியர் சேமலாப நிதியம் செலுத்தப்பட வேண்டும்

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

மீளாய்வாண்டிற்கான செயற்பாட்டு விளைவுகள் ரூபா 3,025,302 ஆன மிகையாக இருந்ததுடன் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டிற்கான மிகை ரூபா 2,625,497 ஆக இருந்தது. அதன் பிரகாரம் நிதி விளைவுகளில் ரூபா 399,805 ஆன முன்னேற்றமொன்று அவதானிக்கப்பட்டது. இம்முன்னேற்றத்திற்கு அமைச்சில் கிடைக்கப் பெற்ற நன்கொடைகளின் அதிகரிப்பு முக்கிய காரணமாக இருந்தது.

2.2 பிரதான வருமானம் மற்றும் செலவின விடயங்களின் போக்கு பகுப்பாய்வு

முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது, மீளாய்வாண்டின் பிரதான வருமானம் மற்றும் செலவின விடயங்களின் அதிகரிக்கின்ற அல்லது குறைகின்ற சதவீதத்துடன் பகுப்பாய்வு செய்யப்பட்டு கீழ் காட்டப்பட்டுள்ளது.

விபரம்	2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான	2023 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான	வேறுபாடு சாதகமானது/ (சாதகமற்றது)	சதவீதம்
வருமானம்	ரூபர்	ரூபா	ரூபா	%
போட்டி வருமானம்	9,807,210	4,924,954	4,882,256	100
அணுசரணை வருமானம்	1,386,000	4,184,295	(2,798,295)	66.8
அமைச்சின் நன்கொடைகள்	13,066,470	512,700	12,553,770	2448
ஏனைய வருமானம்	1,356,238	2,905,624	(1,549,386)	53.3
செலவுகள்				
போட்டி செலவுகள்	15,508,754	5,639,600	(9,869,154)	174.9
HP விசேட வேலைத்திட்ட கட்டணம்	3,980,500	0	(3,980,500)	100
ஏனைய செலவுகள்	3,101,362	4,262,477	1,161,115	27.24

மீளாய்வாண்டினுள் கிடைக்கப் பெற்ற போட்டிகளின் வருமானம் ரூபா 9,807,210 ஆனதுடன் அதற்காக மேற்கொள்ளப்பட்ட போட்டி செலவுகள் ரூபா 15,508,754 ஆகும். இதனால் போட்டி வருமானங்களை அதிகரித்துக் கொள்வதற்கு முகாமை அவதானம் செலுத்த வேண்டும்.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 முகாமைத்துவச் செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவக் கருத்துரை	பரிந்துரை
2024 இன் தின கூறிக்காட்டியின் பிரகாரம் தேசிய போட்டிகள் 11 உம், சர்வதேச போட்டிகள் 07 உம் மற்றும் பயிற்சி முகாம்கள் 07 நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. எவ்வாறாயினும் அவற்றினால் தேசிய போட்டிகள் 07 உம் மற்றும் சர்வதேச போட்டிகள் 05 உம் மற்றும் பயிற்சி முகாம்கள் 06 திட்டமிடப்பட்டதன் படி நடத்தப்பட்டிருக்கவில்லை.	பதில் வழங்கப்பட்டிருக்க வில்லை.	திட்டமிடப்பட்ட குறிப்பிடப்பட்ட எல்லையினுள் நடத்தப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
	வழங்கப்பட்டிருக்க	ஏற்பாடுகள் கால
		எடுக்கப்பட